

யட்டியந்தொட்ட பிரதேச சபை - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

யட்டியந்தொட்ட பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்கள், உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172(1) உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு யட்டியந்தொட்ட பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு நான் பெற்றுக் கொண்டுள்ள கணக்காய்வு சான்றுகள் போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடும் செயற்பாடுகள் தொடர்பாக பரீட்சிக்கும் பொறுப்பு, தொடர்புடைய தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம், பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர்

மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்

- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் விடயங்கள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(எை) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(எை) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிலையான சொத்துக்கள் பதிவேட்டில் உள்ளடங்கிய 05 கட்டிடங்களின் பெறுமதி ரூபா 23,511,833 தொகை மூலதனமாக்கப்படாததனால் அந்த அளவினால் நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈடுபடுத்தலிற்கு வருமானத்தினால் பங்களிப்புச் செய்யும் கணக்கு குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	தகவல்களை பகுத்தாய்வு செய்து விரைவில் அறிக்கையிட நடவடிக்கை எடுப்பதென.	மூலதன செலவுகளை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஆ) காணிகளை பிரிப்பதற்காக 2021 மற்றும் 2023 ஆண்டுகளில் 03 சந்தர்ப்பங்களில் கிடைத்திருந்த 01 சதவீத வரித் தொகை ரூபா1,019,513 இனை வருமானத்திற்கு எடுக்காது மீளாய்வாண்டு இறுதி வரையும் பொது வைப்பு கணக்கில் நிறுத்திவைத்தமையால் நடைமுறை பொறுப்பு அப் பெறுமதியால் கூடுதலாக காண்பிக்கப்பட்டதுடன் திரண்ட நிதியம் சமனான பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	காணி துண்டுகள் விற்பனையான பின்னர் இந்த தொகையை வருமானத்திற்கு எடுக்க நடவடிக்கை எடுப்பதென.	குறித்த வரி தொகை பெறுவனவை சரியாக கணக்கீடு செய்ய வேண்டம்.
(இ) உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்றிற்கு மூலதன ஈடுபடுத்தலிற்கு வருமானத்தினால் பங்களிப்புச் செய்யும் கணக்கு உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.	கண்டறிந்து நடவடிக்கை எடுக்க குறித்துக் கொண்டதென.	உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்றை சரியாக தயாரிக்க வேண்டும்.

1.6.2 கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் காணி மற்றும் கட்டிடங்களின் பெறுமதி மற்றும் நிலையான சொத்துக்கள் பதிவேடு பிரகாரம் அப் பெறுமதிக்கிடையில் ரூபா 157,635,326 ஆன வித்தியாசம் காண்பிக்கப்பட்டது.

சரி செய்ய நடவடிக்கை எடுப்பதென.

வித்தியாசத்தை இனங்கண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுடன் இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் என்பவற்றின் தொடர்பு

இணக்கமின்மைகள்

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ)	இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 571	02 ஆண்டுகளை விஞ்சிய ரூபா 557,827 ஆன 31 மீதிகளை தீர்த்திருக்கவில்லை.	எதிர்காலத்தில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதென.	நிதிப்பிரமாணம் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ)	2020 ஆகஸ்ட் 28 திகதிய இலக்கம் 2020.02 அரசு நிதிச் சுற்றறிக்கை.	எதிர்வரும் ஆண்டில் பெறுகைகள் திட்டம் நடைமுறை ஆண்டில் திசெம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் தயாரித்து அதன் பிரதியொன்றை கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்ப வேண்டிய போதும், 2024 ஆண்டிற்குரிய பெறுகைகள் திட்டம் 2025 பெப்ரவரி வரையும் கணக்காய்விற்கு சமர்ப்பித்திருக்கவில்லை.	எதிர்வரும் ஆண்டிலிருந்து உரியவாறு சமர்ப்பிக்கப்படுவதென.	சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ)	2020 ஒக்டோபர் 02 திகதிய இலக்கம் 05.2020 கொண்ட திறைசேரி சுற்றறிக்கை.	நீண்ட காலம் முதல் பயன்படுத்த முடியாத நிலையில் நிலவிய 06 வாகனங்கள் திருத்துவதற்கு அல்லது பராதீனம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	02 வாகனங்களை திருத்துவதற்கு மற்றும் 03 வாகனங்களை ஏலவிபனை செய்வதற்காக முன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது என.	சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசெம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 33,383,613 ஆனதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 15,889,217 ஆனது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடந்த ஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

வருமான மூலங்கள்	2024				2023			
	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வர வாடகை	4,827,953	4,537,109	4,488,154	946,150	4,598,013	5,159,810	5,467,152	897,194
அனுமதிப்பத் திர கட்டணம்	12,879,491	11,745,570	11,595,489	341,389	10,096,800	11,336,148	11,209,228	191,308
ஏனைய வருமானம்	1,027,293	1,670,016	1,670,016	-	850,000	1,162,117	1,162,117	-
கூட்டுத் தொகை	5,100,000	7,160,714	7,034,077	1,059,255	2,550,000	9,149,671	9,952,665	932,618
	<u>23,834,737</u>	<u>25,113,409</u>	<u>24,787,736</u>	<u>2,346,794</u>	<u>18,094,813</u>	<u>26,807,746</u>	<u>27,791,162</u>	<u>2,021,120</u>

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் விதிக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ளல்

பிரதேச சபை அதிகார சட்டத்தின் 03 பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பொதுப் பாதைகள் தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தலும் கட்டுப்படுத்தலும், பொது மக்களின் நல்வாழ்வு, வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டியதாக இருந்த பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு

3.1.1 எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டு மட்டம் அடையப்படாமை

கணக்காய்வு அவதானிப்பு

மதிப்பிடப்பட்ட வேலை பெறுமதி ரூபா 4,970,000 ஆன 09 கைத்தொழில்கள் மீளாய்வாண்டினுள் செயற்படுத்தப்படாதிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

ஒரு செயற்திட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட நிதிஏற்பாடு போதாமை, எஞ்சிய செயற்திட்டங்கள் செயற்படும் காலத்தில் கடும் மழை நிலவியமை மற்றும் ஏனைய பாரியளவான செயற்திட்டங்களை மேற்கொள்ள நேர்ந்ததால் மூலப்பொருள் பெற்றுக்கொள்வதில் பிரச்சினை நிலவியதென.

பரிந்துரை

திட்டமிட்ட அபிவருத்தி செயற்திட்டங்கள் ஆக்கபூர்வமாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டில் கிடைத்த வருமானம் மற்றும் நட்டங்களிற்காக அறவிடப்பட்ட நட்டஈடு ரூபா 305,048 தொகை, முன்னைய ஆண்டின் போது மீள் அறவிடப்பட்டிருந்த கூடுதலாக செலத்தப்பட்ட பதிகள் ரூபா 201,048 தொகை மற்றும் விளையாட்டு மைதானத்தை ஒதுக்குவதற்காக 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் அறவிடப்பட்டிருந்த ரூபா 196,000 தொகை தீர்க்கப்படாது மீளாய்வாண்டு இறுதி வரையும் பொது வைப்பு கணக்கல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சபையின் கருத்துரை

தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதென.

பரிந்துரை

வைப்பு கணக்கில் நிலவிய மீதி தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 விளைவற்ற சொத்துக்கள்

கணக்காய்வு அவதானிப்பு

2019 செப்டம்பர் மாதம் அன்பளிப்பாக கிடைத்திருந்த பாதை சுத்திகரிப்பு இயந்திரம் கிடைத்த திகதியிலிருந்து பயன்படுத்தப்படாது விளைவற்று காணப்பட்டது.

சபையின் கருத்துரை

தொழில்நட்ப அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ள அபிவிருத்தி வடிவமைப்பு மற்றும் இயந்திர உபகரண அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளரிடம் கடிதம் அனுப்பியுள்ளதென.

பரிந்துரை

சொத்துக்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும்.

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

பிரதேச சபைக்கு சொந்தமான ரூபா 539,000 ஆன மதிப்பிடு பெறுமதியுடன்கூடிய இரண்டு டேலர்களின் பதிவு சான்றிதழ் அல்லது பதிவு இலக்கம் இல்லாதமையினால் பயன்படுத்துவதற்கு முடியுமான மட்டத்தில் இருந்த போதும் ஓட்டத்தில் ஈடுபடுத்தி இருக்கவில்லை. அவ்வாறே அந்த இரண்டு டேலர்களையும் சொத்துக்கள் பதிவேட்டில் உள்ளடக்கி இருக்கவில்லை.

சபையின் கருத்துரை

பதிவேடுகளை திருத்தியமைப்பதற்கும் பதிவு சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுப்பதென..

பரிந்துரை

குறித்த சொத்துக்களை பதிவேடுகளிற்கு உட்படுத்தி பதிவு சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு ஓட்டத்திற்கு ஈடுபடுத்த வேண்டும்.

3.5 மனித வளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

1991 முதல் 2014 வரையான காலப்பகுதிககுரியதாக 19 ஊழியர்களிடமிருந்து அறவிட வேண்டிய ஊழியர் கடன் ரூபா 92,739 தொகையினை மீளாய்வாண்டினுள்ளும் தீர்த்திருக்கவில்லை.

சபையின் கருத்துரை

இது தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்களை நிச்சயிப்பதற்கு நி.பி.104 விசாரணை ஒன்றை உதவி ஊள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என.

பரிந்துரை

விசாரணையை விரைவுபடுத்தி கடனை தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.